

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبِينَ ﴿٤٥﴾ فِيهَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ ﴿٤٦﴾  
 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبِينَ ﴿٤٧﴾ فِيهِنَّ خَيْرٌ حِسَانٌ ﴿٤٨﴾ فَبِأَيِّ آلَاءِ  
 رَبِّكُمَا تُكَذِّبِينَ ﴿٤٩﴾ حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ ﴿٥٠﴾ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا  
 تُكَذِّبِينَ ﴿٥١﴾ لَمْ يَطْبُخُنَّ إِسْئُ قَبْلَهُمْ وَلَا جِآنٌ ﴿٥٢﴾ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا  
 تُكَذِّبِينَ ﴿٥٣﴾ مُتَّكِنِينَ عَلَى رُفْرِفٍ خُضِرَ وَعَبَقْرِيٍّ حِسَانٍ ﴿٥٤﴾ فَبِأَيِّ  
 آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبِينَ ﴿٥٥﴾ تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ ﴿٥٦﴾

وَمَا أَفْعَلُكُمْ وَأَنْتُمْ تَسْتَعِزُّونَ بِالْأَكْرَامِ  
 سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ ﴿٥٧﴾

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○  
 إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ١ لَيْسَ لَوْعَتِهَا كَاذِبَةٌ ٢ خَافِضَةٌ  
 رَافِعَةٌ ٣ إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًا ٤ وَبَسَّتِ الْجِبَالُ بَسًّا ٥  
 فَكَانَتْ هَبَاءً مُنْبَثًا ٦ وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً ٧ فَأَصْحَابُ الْمَيْمَنَةِ ٨  
 مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ ٩ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ ١٠ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ ١١  
 وَالسَّبِقُونَ السَّبِقُونَ ١٢ أُولَئِكَ الْمُقَرَّبُونَ ١٣ فِي جَنَّتِ  
 النَّعِيمِ ١٤ ثَلَاثَةٌ ١٥ مِنَ الْأَوَّلِينَ ١٦ وَقَلِيلٌ ١٧ مِنَ الْآخِرِينَ ١٨  
 عَلَى سُرُرٍ مَوْضُونَةٍ ١٩ مُتَّكِنِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ ٢٠

٢٤

وقف لازم



67. ஆகவே, நீங்கள் இரு வ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
68. அவ்விரண்டிலும்,(பற்பல)களியும், பேரிச்சைகளும், மாதுளையும் உண்டு.
69. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
70. அவைகளில், அழகான முகங்களுடைய, நற்குணமுள்ள கன்னிகைகள் இருப்பர்.
71. ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
72. (அவர்கள்தாம் முத்துக்களினாலான) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருக்கக் கூடிய "ஹூர்"(என்னும் கன்னிகை)கள்.
73. ஆகவே, நீங்கள் இரு வ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
74. இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், எந்த னின்னும் தீண்டியதில்லை.
75. ஆகவே, நீங்கள் இரு வ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
76. (சுவன வாசிகள்) பசுமையான இரத்தினக் கம்பளங்கள், இன்னும் அழகிய விரிப்புகள் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
77. ஆகவே, நீங்கள் இரு வ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட் கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
78. (நபியே!) மிக்க கீர்த்தியும், கண்ணியமும் உடைய உமது இரட்சகனின் பெயர் மிக்க பாக்கியமுடையது.

அத்தியாயம் : 56

அல்வாகியூ \_ மாபெரும் நிகழ்ச்சி

வசனங்கள் : 96 மக்கீ ருசூஃகள் : 3

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. நிகழ்க்கூடிய (இறுதிநாளான)து நிகழ்ந்துவிடுமானால் \_
2. அது நிகழ்வதைப் பொய்யாக்கக்கூடியது(எதுவும்) இல்லை.
3. அது(தீயோரைத்) தாழ்த்தி,(நல்லோரை) உயர்த்திவிடக்கூடியது
4. பூமி,மிக பலமான அசைவாக அசைக்கப்பட்டால்;
5. இன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டுவிட்டால்;
6. அப்போது அவைகள் பரத்தப்பட்ட புழுதிகளாக ஆகிவிடும்( அந்நாளில்);
7. நீங்களும் மூன்று வகையினர்களாக ஆகி விடுவீர்கள்.
- 8.(முதலாம் வகையினர்) வலப்பக்கத்தார்\_ வலப்பக்கத்தாரின் தன்மை என்ன?
9. (இரண்டாம் வகையினர்) இடப்பக்கத்தார்\_ இடப்பக்கத்தாரின் தன்மை என்ன?
10. (மூன்றாம் வகையினர் நம்பிக்கைக் கொள்வதில்) முந்திக் கொண்டவர்கள்;  
(இவர்கள்கவனத்தின் பால்) முந்திக் கொண்டவர்களாவர்.
11. இவர்கள் தாம் (தங்கள் இரட்சகன் பக்கம் மிக்க) நெருக்கமாக்கப்பட்டவர்கள்.
12. அருட்கொடைகளுள்ள சுவனபதிகளில்(இக்கூட்டத்தினர் இருப்பர்)
13. (இவற்றில்) முன்னவர்களில் ஒரு பெருங்கூட்டத்தினரும்,
14. பின்னாளோரில் ஒரு சொற்பத் தொகையினரும் \_
15. பொன்னிழைகளால் ஆக்கப்பட்ட உன்னதக் கட்டில்கள் மீது இருப்பார்கள்.
16. ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.



يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ ﴿١٦﴾ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ ۖ وَكَاسٍ  
مِّن مَّعِينٍ ﴿١٧﴾ لَا يُصَدَّ عُونَ ۚ عَنْهَا وَلَا يُزْفُونَ ﴿١٨﴾ وَفَاكِهَةٍ مِّمَّا  
يَتَخَيَّرُونَ ﴿١٩﴾ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ ﴿٢٠﴾ وَحُورٍ عِينٍ ﴿٢١﴾ كَأَمْثَالِ  
اللُّؤْلُؤِ الْمَكْنُونِ ﴿٢٢﴾ جِزَاءً لِّبِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿٢٣﴾ لَا يَسْمَعُونَ فِيهَا  
لَغْوًا وَلَا تَأْتِيهِمْ إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا ﴿٢٤﴾ وَأَصْحَابُ الْيَمِينِ ۖ مَا أَصْحَابُ  
الْيَمِينِ ﴿٢٥﴾ فِي سِدْرٍ مَّخْضُودٍ ﴿٢٦﴾ وَطَلْحٍ مَّنضُودٍ ﴿٢٧﴾ وَظِلِّ مَمْدُودٍ ﴿٢٨﴾ وَ  
مَاءٍ مَّسْكُوبٍ ﴿٢٩﴾ وَفَاكِهَةٍ كَثِيرَةٍ ﴿٣٠﴾ لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ﴿٣١﴾ وَ  
فُرُشٍ مَّرْفُوعَةٍ ﴿٣٢﴾ إِنَّا أَنشَأْنَهُنَّ إِنشَاءً ﴿٣٣﴾ فَجَعَلْنَهُنَّ أَبْكَارًا ﴿٣٤﴾  
عُرُبًا أَتْرَابًا ﴿٣٥﴾ لِأَصْحَابِ الْيَمِينِ ﴿٣٦﴾ ثَلَاثَةٌ مِّنَ الْأُولَىٰ ﴿٣٧﴾ وَثَلَاثَةٌ  
مِّنَ الْآخِرِينَ ﴿٣٨﴾ وَأَصْحَابُ الشِّمَالِ ۖ مَا أَصْحَابُ الشِّمَالِ ﴿٣٩﴾ فِي سُمْوِمٍ  
وَّحَمِيمٍ ﴿٤٠﴾ وَظِلٍّ مِّن يَحْمُومٍ ﴿٤١﴾ لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ ﴿٤٢﴾ إِنَّهُمْ كَانُوا قَبْلَ  
ذَلِكَ مُتْرَفِينَ ﴿٤٣﴾ وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ ﴿٤٤﴾ وَكَانُوا  
يَقُولُونَ ۖ أَبَدًا مَّتَنَّا وَكُنَّا تُرَابًا وَعِظَاءً ۖ إِنَّا الْمَبْعُوثُونَ ﴿٤٥﴾ أَوْ أَبَاؤُنَا  
الْأُولُونَ ﴿٤٦﴾ قُلْ إِنَّ الْأُولَىٰ وَالْآخِرِينَ ﴿٤٧﴾ لَمَجْمُوعُونَ ۖ إِلَىٰ  
مِيقَاتٍ يَوْمٍ مَّعْلُومٍ ﴿٤٨﴾ ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ ﴿٤٩﴾



17. என்றும் நிலையான (இளமையுடையோராக இருக்கும்) சிறுவர்கள், (பணிபுரிய) இவர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
18. தெளிவான (உயர்மது) பாணத்திலிருந்து நிரப்பப்பட்டுள்ள கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் (தூக்கிக்கொண்டு) அவர்களைச் சுற்றிகொண்டே இருப்பார்கள்.
19. அம் மதுவை அருந்துவதனால் தலைவலிக்குள்ளாக மாட்டார்கள்; மதி மயக்கத்திற்கும் உள்ளாக மாட்டார்கள்;
20. இவர்கள் (பிரியப்பட்டு) தேர்ந்தெடுக்கின்றவற்றிலிருந்து கனி (வர்க்கங்)களோடும்,
21. அவர்கள் விரும்பக் கூடியவற்றிலிருந்து பட்சிகளின் மாமிசத்தோடும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவர்).
22. (அங்கு இவர்களுக்கு) ஹூரூல் ஈன் (என்னும் கண்ணழகிகளான மனைவிகளும்) இருப்பார்கள்.
23. (வெண்மையில் சிப்பிக்குள்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் (அவர்கள்) இருப்பார்கள்.
24. (இவைகள் யாவும்) இவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) செயல்களுக்குக் கூலியாகக் கிடைக்கும்)
25. அதில் அவர்கள் வீணானதையும், அவர்களைப் பாவத்தில் ஆக்கக் கூடியதையும் செவியுற மாட்டார்கள்.
26. ஆயினும், "ஸலாமன், ஸலாமன்" (சாந்தி, சாந்தி) என்ற சொல்லையன்றி (மற்றெதையும்) செவியுற மாட்டார்கள்.
27. மேலும், வலப்பக்கத்தார் - வலப்பக்கத்தாரின் நிலை என்ன? (அல்லாஹ் எதை அவர்களுக்குத் தயாராக்கி வைத்திருக்கிறான்?)
28. அவர்கள் முள்ளற்ற இலந்தை மரத்தின் (அடியிலும்);
29. (மேலிருந்து கீழ்வரையில்) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் (அடியிலும்);
30. நீண்ட நிழலிலும் இருப்பார்கள்.
31. (அல்லாஹ்வினால்) ஓடவிடப்பட்ட நீரின் அருகாமையிலும் (இருப்பர்).
32. ஏராளமான கனிவர்க்கங்களுக்கு மத்தியிலும் -
33. (அதன், கனிகள் காலவித்தியாசமின்றி எச்சமயத்திலும்) கிடைத்துக் கொண்டிருக்குமே தவிர, அவை) அற்றுப்போகாதவை; அன்றியும், (புசிப்பதற்குத்) தடுக்கப்படாதவை.
34. (ஒன்றின் மேல் ஒன்றாக) உயரமாக்கப்பட்ட விரிப்புகளிலும் (அமர்ந்திருப்பார்கள்).
35. நிச்சயமாக நாம் (ஹூரூல் ஈன்களான) அவர்களைப் பிரத்தியேகமாக (இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கின்றோம்.
36. அப்பால் கன்னியர்களாக அவர்களை ஆக்கியிருக்கிறோம்.
37. (தம் கணவர்களையே) நேசிக்கக் கூடியவர்களாக, சமவயதுடையவர்களாக (அவர்களை ஆக்கியுள்ளோம்).
38. (முன்னர் கூறப்பட்டது) வலப்பக்கத்தார்க்குரியதாகும்.
39. (இவர்களுடன்) முன்னோர்களில் ஒரு கூட்டத்தினரும்,
40. பின்னோர்களில் ஒரு கூட்டத்தினரும் (வலப்பக்கத்தைச் சார்ந்தோரில்) இருப்பார்கள்.
41. மேலும், இடப்புறத்தார்; இடப்புறத்தார்க்குரிய தன்மை என்ன?
42. (அவர்கள்) கொடிய அனல்காற்றிலும், முடிவுறக்காய்ச்சப்பட்ட கொதிக்கும் நீரிலும் -
43. அடர்ந்த இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
44. (அங்கு) குளிர்ச்சியில்லை, எவ்வித சுகமுமில்லை.
45. நிச்சயமாக இவர்கள் இதற்கு முன்னர் பெரும் கசப்போக வாழ்வுடையவர்களாக இருந்தனர்.
46. (ஆனால்) அவர்கள் பெரும் பாவத்தின் மீது பிடிவாதம் கொண்டோராக நிலைத்தும் இருந்தனர்.
47. "நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நிச்சயமாக நாம் (உயிர்கொடுத்து) எழுப்பப்படுபவர்கள்?" என்று கூறக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
48. "அவ்வாறே) முன்னோர்களான நம்முடைய மூதாதையருமா? (எழுப்பப் படுவார்கள்" என்று பரிசாசமாகக் கூறிக் கொண்டிருந்தனர்.)
49. (நபியே) நீர் கூறுவீராக: "நிச்சயமாக (உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும் -
50. (நீங்கள் அனைவரும்) குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் திட்டமாக (உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்றுசேர்க்கப்படுபவர்கள்."
51. "பின்னர், (இந்நாளைப்) பொய்யாக்கியோரான வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள் -



لَا كُلُونَ مِنْ شَجَرٍ مِنْ زُقُومٍ ٥٦ فَمَا لُؤُونَ مِنْهَا الْبُطُونَ ٥٧  
 فَشَرِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ ٥٨ فَشَرِبُونَ شُرْبَ الْهِيمِ ٥٩  
 هَذَا نَزَلْنَاهُمْ يَوْمَ الدِّينِ ٥٦ نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تَصَدَّقُونَ ٥٧  
 أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ ٥٨ أَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ ٥٩  
 نَحْنُ قَدَرْنَا بَيْنَكُمْ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ٦٠ عَلَىٰ أَنْ  
 تُبَدَّلَ أَمْثَالِكُمْ وَتُنتَشَكُمُ فِي مَا لَا تَعْلَمُونَ ٦١ وَلَقَدْ عَلِمْتُمُ  
 النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ٦٢ أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ ٦٣ أَأَنْتُمْ  
 تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ ٦٣ لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا  
 فَظَلْتُمْ تَفَكَّهُونَ ٦٤ إِنَّا الْمَغْرُمُونَ ٦٥ بَلْ نَحْنُ مَحْرُومُونَ ٦٤  
 أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ ٦٨ أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ  
 السَّمَاءِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ ٦٨ لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ جُرَّاحًا فَلَوْلَا  
 تَشْكُرُونَ ٦٩ أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ ٧١ أَأَنْتُمْ  
 أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ ٧٢ نَحْنُ جَعَلْنَاهَا تَذْكَرَةً  
 وَرَمَاعًا لِلْمُقْوِينَ ٧٣ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ ٧٤ فَلَا  
 أُقْسِمُ بِمَوْقِعِ النُّجُومِ ٧٥ وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ ٧٦



52. (ஐக்கூம் எனும்) கள்ளிமரத்திலிருந்து உண்ணக்கூடியவர்கள்.
53. "அதைக் கொண்டே (உங்களுடைய) வயிறுகளை நிரப்பக்கூடியவர்கள்.
54. அப்பால், அதற்குமேல் கடுமையாகக் கொதிக்கும் நீரிலிருந்து குடிக்கக் கூடியவர்கள்.
55. (நோயினால் பாதிக்கப்பட்டு) கடும் தாகத்திற்குள்ளான ஒட்டகம் குடிப்பதைப் போல் குடிக்கக்கூடியவர்கள்.
56. இது கூலிகொடுக்கும் நாளில் அவர்களுக்குரிய விருந்தாகும்.
57. நாமே உங்களை (முதன் முறையாக)ப் படைத்திருக்கின்றோம்; (ஆகவே, மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா?
58. ஆகவே, (பெண்ணின் கர்ப்பத்தில்) நீங்கள் செலுத்திவிடுகின்ற (விந்தான)தைப் பார்த்தீர்களா?
59. அதனை (க்குழந்தையாக) நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம்தாம் படைப்பவர்களா?
60. நாமே உங்களுக்கிடையில் மரணத்தை ஏற்படுத்தியுள்ளோம். நாம் தோற்கடிக்கப்படுவோரும் அல்லர்.
61. (அன்றி) நாம் (உங்களை அழித்து விட்டு உங்களுடைய இடத்தில்) உங்களைப் போன்றோரை மாற்றிவிடவும், இன்னும் நீங்கள் அறியாதவற்றில், உங்களை நாம் அமைத்துவிடுவதற்கும் (நாம் இயலாதவர்களன்று).
62. மேலும், (உங்களுடைய) முதலாவதான உற்பத்தியை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்திருக்கின்றீர்கள்! (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா?
63. நீங்கள் (பூமியைக்கிளறி அதில் வித்துக்களை) விதைப்பதைப் பார்த்தீர்களா?
64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம்தாம் முளைப்பிக்கச் செய்பவர்களா?
65. நாம் நாடினால், திட்டமாக அதனைக்கூளமாக ஆக்கியிருப்போம்; பின்னர் (அதன் தீய நிலைகண்டு) நீங்கள் ஆச்சரியப்படுவோராய் ஆகிவிடுவீர்கள்.
66. "நிச்சயமாக நாங்கள் கடன்பட்டவர்களாகி (தண்டிக்கப்பட்டு) விட்டோம்.
67. இல்லை, நாங்கள் (பயிரை அடைவதிலிருந்து) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக்கொண்டிருப்பீர்கள்).
68. நீங்கள் குடிக்கின்றீர்களே அந்நீரைப் பார்த்தீர்களா?
69. அதை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம்தாம் இறக்கிவைப்பவர்களா?
70. நாம் நாடினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக்கி இருப்போம்; (இதற்கு) நீங்கள் நன்றிசெலுத்த வேண்டாமா?
71. நீங்கள் மூட்டுகின்ற நெருப்பைப் பார்த்தீர்களா?
72. அதனுடைய மரத்தை நீங்கள் உற்பத்திசெய்தீர்களா? அல்லது நாம் தாம் உற்பத்தி செய்பவர்களா?
73. (நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) நினைவூட்டும் பொருட்டும், பிரயாணிகளுக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதனை நாமே ஆக்கினோம்.
74. ஆகவே, (நபியே! இவைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில்) மகத்தான உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு நீர் துதி செய்துகொண்டிருப்பீராக!
75. நட்சத்திரங்கள் (விழுந்து) மறையுமிடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
76. நீங்கள் அறிந்திருந்தால், நிச்சயமாக இது மகத்தானதொரு சத்திய மென்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.



إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ ﴿٤٩﴾ فِي كِتَابٍ مَكْنُونٍ ﴿٥٠﴾ لَا يَسْئُرُهُ إِلَّا الْمُطَهَّرُونَ ﴿٥١﴾  
 تَنْزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ ﴿٥٢﴾ أَفِي هَذَا الْحَدِيثِ أَنْتُمْ مُدْهِنُونَ ﴿٥٣﴾  
 وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنْتُمْ تُكذِّبُونَ ﴿٥٤﴾ قُلْ لَّوْلَآ إِذَا بَلَغَتِ الْحُلُقُومَ ﴿٥٥﴾  
 وَأَنْتُمْ حِينِيذٍ تَنْظُرُونَ ﴿٥٦﴾ وَعَنْ أَقْرَبِ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا  
 تُبْصِرُونَ ﴿٥٧﴾ قُلْ لَّآ إِن كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ ﴿٥٨﴾ تَرْجِعُونَهَا إِنْ  
 كُنْتُمْ صَادِقِينَ ﴿٥٩﴾ فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقْرَبِينَ ﴿٦٠﴾ فَرَوْحٌ وَ  
 رِيحَانٌ لَّوَجَدتُّ نَعِيمٍ ﴿٦١﴾ وَأَمَّا إِنْ كَانَ مِنَ أَصْحَابِ الْيَمِينِ ﴿٦٢﴾  
 فَسَلَامٌ لَّكَ مِنَ أَصْحَابِ الْيَمِينِ ﴿٦٣﴾ وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكذِّبِينَ  
 الضَّالِّينَ ﴿٦٤﴾ فَذُرٌّ مِّنْ حَمِيمٍ ﴿٦٥﴾ وَتَصْلِيَةٌ جَهِيمٍ ﴿٦٦﴾ إِنْ  
 هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ ﴿٦٧﴾ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ ﴿٦٨﴾

رَقَّةٌ الْمَدِينَةُ تَسْعُونَ أَلْفَ نَفْسٍ أَلْفًا مِائَةً  
 سِتُّ مِائَةٍ عَشْرًا وَرِزْقُهُمْ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○  
 سَبِّحْ لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿١﴾ لَهُ مُلْكُ  
 السَّمَوَاتِ وَالْأَرْضِ ۖ يُحْيِي وَيُمِيتُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٢﴾  
 هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿٣﴾



77. நிச்சயமாக இது மிக கண்ணியமிக்க குர் ஆனாகும்.
78. இது (லவ் ஹூல் மஹ்ஃபூள் என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது\_
79. பரிசுத்தமானவர்களைத் தவிர, (மற்றெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்.
80. அகிலத்தாரின் இரட்சகனால் (இது) இறக்கப்பட்டது.
81. ஆகவே, இச்செய்தியை நீங்கள் அலட்சியம் செய்பவர்களாக இருக்கின்றீர்களா?
82. (அல்லாஹ் அளித்துள்ளவற்றுக்கு) உங்கள் நன்றியை நிச்சயமாக நீங்கள் பொய்ப்படுத்துவதையே (பிரதியாக) ஆக்குகின்றீர்களா.
83. (உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) அது தொண்டைக் குழியை அடைந்து விடுமானால்\_
84. அந்நேரத்தில் நீங்கள் (சகராத் - மரணவேதனையில் சிக்கித்தவிப்பதை) பார்க்கிறீர்கள்.
85. நாமோ உங்களைவிட அவருக்கு மிகச் சம்பமாக இருக்கின்றோம்; எனினும் நீங்கள் பார்ப்பதில்லை.
86. ஆகவே நீங்கள் (யாருடைய) அதிகாரத்திற்கும்) கட்டுப்படாதவர்களாக இருந்தால்\_
87. நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், (அவருடைய உயிரான)தை நீங்கள் அவரின் பால் மீளவைத்திருக்கலாமே?
88. ஆகவே, (அல்லாஹ்வுக்கு) நெருக்கமாக்கப்பட்டவர்களில் உள்ளவராக அவர் இருந்தால்\_
89. அப்போது அவருக்கு சுகமும், நல்லுணவும், அருட்கொடையுடைய சுவனமும் உண்டு.
90. அன்றியும் அவர் வலப்புறத்தாரில் உள்ளவராக இருந்தால்\_
91. (அவரிடம்) "வலப்புறத்தாரிலிருந்து உமக்குச்சாந்தி உண்டாவதாக!" (என்று கூறப்படும்).
92. அன்றியும் அவர் வழி கெட்டோரான (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகின்றவர்களில் உள்ளவராக இருந்தால்\_
93. கொதித்து அதன் உச்சத்தை அடைந்துவிட்ட நீரிலிருந்தே (அவருக்கு) விருந்துண்டு\_
94. இன்னும், நரகத்தில் நுழைவித்தலும் உண்டு.
95. நிச்சயமாக இது (மிக்க) உறுதியான உண்மையாகும்.
96. ஆகவே (நபியே!) மகத்தான உமதிரட்சகனின் பெயரை (க்கூறி) துதி செய்வீராக.

அத்தியாயம் : 57

அல் ஹதீத் - இரும்பு

வசனங்கள் : 29 மதனீ ருகூஃகள் : 4

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ்னின் பெயரால் (ஓதுகிறேன்).

1. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவனே (யாவற்றையும்) மிகைத்தோன்; தீர்க்கமான அறிவுடையோன்.
2. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; அவன் உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணிக்குமாறும் செய்கின்றான்; மேலும் அவன், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
3. அவனே முதலாமவனும், கடைசியானவனும், (அவனுக்கு முன்னும், பின்னும் ஒன்றுமில்லை!) அவனே (சகலவற்றிற்கும்) மேலானவனும், அந்தரங்கமானவனும் (ஆவான்); மேலும், அவன் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிகிறவன்.